

بسم الله الرحمن الرحيم

تشرف بإعداد و ترجمة هذا الكتاب

مركز الدعوة والإرشاد في الزلفي

**شعبة توعية الجاليات**

الزلفي ١١٩٣٢ - ص.ب: ١٨٢

٠٦ ٤٢٢٤٢٣٤ - فاكس: ٠٦ ٤٢٢٥٦٥٧

**حقوق الطبع محفوظة**

إلا من أراد طبعه وتوزيعه لوجه الله بشرط عدم  
النصرف في أي شيء ما عدا الغلاف الخارجي

தின் நால் தயாரிப்பு:  
ஜூலைபி. வெளி நாட்டவர் அமைச்சர் கமயம்.  
ஜூலைபி- 11932. கஷேத் .  
F.G.O. at Zulfi - Zulfi 11932  
P.O. Box: 182. Saudi Arabia  
Phone: 064225657 Fax: 064224234  
பதிப்புறிஞம் தயாரித்தவர்களுக்கு மட்டுமே  
இலவசமாக பிரக்ரிக்க விதும்பூபவர்கள்  
பிரக்ரித்துக் கொண்டாலரம்.

# الحج والعمرة

إعداده وترجمة لللغة التاميلية

## شعبة توعية الجاليات في الزلفي

الطبعة الأولى: ١٤١٧ هـ.

ح شعبة توعية الجاليات بالزلفي ، ١٤١٧ هـ

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر  
المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات في الزلفي  
الحج والعمرة والزيارة - الزلفي .

٤٦ ص : ٨ × ١٢ سم

ردمك X - ٣٨ - ٨١٣ - ٩٩٦٠

(النص باللغة التاميلية)

١. الحج ٢. العمرة أ. العنوان

١٧ / ٣٢٣٨ ديوبي ٢٥٢,٥

رقم الإيداع : ١٧ / ٣٢٣٨


ردمك : X - ٣٨ - ٨١٣ - ٩٩٦٠

الصف والإخراج: شعبة توعية الجاليات في الزلفي

## محتويات الكتاب:

பொருளடக்கம்  
ஹாஜ்ஜின் சட்டமுதல்.  
சிறப்பும்  
ஹாஜ்ஜின் ஒழுக்கங்கள்  
இஹ்ராமின் முறை.  
இஹ்ராமில்  
தடுக்கப்பட்டவை  
ஹாஜ்ஜின் வகைகள்  
தவாபந்தூயி  
அரப்பா நாள்  
துவன் ஹாஜ் 10  
துவன் ஹாஜ் 11  
துவன் ஹாஜ் 12  
துவன் ஹாஜ் 13  
மஸ்ஜித் நபவியில்  
உம்ரா

حكم الحج وفضله  
آداب الحج  
الإحرام وكيفيته  
ومحظوراته  
أنواع الأنساك  
كيفية الطواف والسعى  
أعمال يوم عرفة  
أعمال اليوم العاشر  
أعمال اليوم الحادي عشر  
أعمال اليوم الثاني عشر  
أعمال اليوم الثالث عشر  
زيارة المسجد النبوي  
كيفية العمرة



## முன்னுரை

எல்லாப் புகழும் அல்லாவற்வக்கே! சாந்தியும் கரு  
தெண்டும் அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்  
மீதும்,அவர்களுடைய குடும்பத்தார்கள்,அவர்களைப்  
பின்பற்றிய தோழர்கள் யாவர்மீதும் உண்டாவதாக.

ஹஜ்,உம்ராவைப் பற்றிய இப்புத்தகம் எல்லோரும்  
படிக்கும் விதத்தில் எனிய முறையில் உருவாக  
கப்பட்டுள்ளது

இதன் மூலம் பலன் கிடைக்க இறைவனிடம்  
வேண்டுகிறோம்.

## ஹஜ்ஜின் சட்டமும் சிறப்பும்:

ஹஜ். முஸ்லிமான ஆண்.பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒரு முறை கடமையாகும் இது இஸ்லா மியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும் அல் லாஹ் கூறுகிறான் அதற்கு (செல்வதற்கு) ரிய பா தையில் பயணம் செய்யச் சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ் வுக்காக ஹஜ் செய் வது கடமை யாகும். (397) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது.அவை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சய மாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்-வின் திருத்தாதாவார்கள் எனச் சாட்சி பகர்வது. தொழு கையை நிலை நிறுத்துவது. ஜகாத் கொடுப்பது. ரம ழான் மாதும் நோன்பு நோற்பது. கண்ணியிக்க அல் லாஹ்-வின் வீட்டிற்குச் சென்றுவர சக்தி பெற்றவர் ஹஜ் செய்வது ஹஜ். அல்லாஹ் தனது அடியார்க ஞாக்கு அதிகமான கூலித்திருவதாக வாக்களித்த மிகச் சிறந்த செயல்களில் ஒன்றாகும் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: யார் பெண்களிடத்தில் உறவாடாமலும் பா வம் செய்யாமலும் இந்த வீட்டை ஹஜ் செய்கிறாரோ

அவர் (பாவங்கள் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுகிறார்.

ஹஜ் வயது வந்த. புத்தி சவாத்னமுள்ள, சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமை யாகும். சக்தி பெறுவதென்பது சென்று வருவதற்கும் வாகனச் செலவிற்கும் சக்தி பெறுவதாகும் உதாரணமாக சென்று, வரும் வழியில் உணவு, நீர், உடை, வாகனம் ஆகியவற்றிற்குச் செலவு செய்யச் சக்தி பெற்றவனாக இருப்பதுபோல. இச்செலவு தனது குடம்பத்தினருக்கும் தனது செலவின் கீழ்க்கண்ணாக போக மேல் மிச்சமானதாக இருக்க வேண்டும். இது போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குத் தடையாக நோய் போன்ற இடையூரில்லாமல் உடல் ஆரோக்கியமாக வும். பயணம் செய்யும் பாதை பயமற்றதாகவும் இருக்கவேண்டும். பெண்களுக்கும் இதே நிபந்தனைதான் என்றாலும் அவளுடன் அவளுடைய கணவர் அல்லது அவள் மணம் முடித்துக் கொள்ள வறராமாக்கப்பட்ட ஒருவர் செல்வது அவசியமாகும் இன்னும் அவள் இத்தாவிலிருக்கும் பெண்ணாகவுமிருக்கக் கூடாது. எனவில் இத்தாவிலிருக்கும் பெண்கள் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியே செல்வதை அல்லாவும் தடுத்துள்ளான் எனவே யாருக்கேனும் இத்த

தைகளில் ஒருதடையிருக்குமானால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.

### ஹஜ்ஜின் சூழக்கங்கள்:

- 1 - ஹஜ் செய்ய விரும்புவர் தான் ஹஜ்ஜைக்குப் பயண மாகும் முன்னர் தனக்குத் தேவையான ஹஜ்ஜின் சட்டங்களைத் தெரிந்து கொள்வதும், ஒரு ஆலி லிம் - அரிஞர் அடங்கிய நண்பர்களோடு செல்வதில் ஆரவம் கொள்வதும் அவசியமாகும். ஆலிகு து அப்பயணத்தில் பயனுள்ள சில நூல்களைத் தன்னுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2 - தனது ஹஜ் கொண்டு அல்லாவற்வின் திருமுகத் தையும் அவனை நெருங்குவதையும் நாட வேண்டும்.
- 3 - பயனற்ற பேச்சுக்களை விட்டும் நாவைப் பாதுகாக்க வேண்டும். அதிகமாக திக்க். துஆலி செய்ய வேண்டும்.
- 4 - பிற மனிதர்களுக்கு நோவினை கொடுப்பதை விட்டும் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஹாஜ்களில் எவருக்கும் தொல்லை கொடுக்காமலிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- 5 - முஸ்லிமான பெண் தன்னுடன் தன்னை மணந்து கொள்ள ஹரமாக்கப்பட்டவர்கள் இல்லாமல் ஹஜ்

ஜூக்குப் பயணமாகமலிருப்பது கடமையாக இருப்பது போல பார்தா அன்றிந்து தன்னை முடிமறைத்துக் கொள்வதும் ஆண்கள் நெருக்கமாக உள்ள இடத்தை விட்டு தூரமாகவிடுவதும் கட்டாயமாகும்.

6 - ஹஜ் செய்யவர் தூண் வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை ஒரு உல்லாசப் பயணமாகவும் அப்பயணத்தில் தன்னையும் தன்று நூன்னவர்களையும் போட்டோ எடுத்துக் கொள்வதும் தவறாகும். இப்படிச் சில ஹஜ்கள் செய்கின்றனர். அல்லது அவர்களுக்கு நேரவழி காட்டுவானாக

### இஹ்ராம்:

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இஹ்ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னால் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகின்றன, ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புதுந்துவிட்டார். ஹஜ் அல்லது உம்ரா வை விரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் ரதுல் (ஸல்) அவர்கள் நீரையும் செய்த எல்லைகளில் ஏதேனும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

## எல்லைகள்:

- 1 - துவ் ஹூலைஃபா: இது மத்னாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு (அப்யார் அலி) எனக் கூறப்படுகிறது இது மத்னாவாசிகளுக்குரிய எல்லையாகும்.
  - 2 - அல் ஜஹ்டஃபா: இது ராபிஃக் என்றும் ஜருக்கு சமீபமாக உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இற்றாம் கட்டிக் கொள்கிறார்கள். இது சிறியா வாசிகளின் எல்லை.
  - 3 - கூர்துல் மணாஸில்: (ஸைலூல் கீர்ண) இது தூயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஷ்டு வாசிகளின் எல்லையாகும்.
  - 4 - யலம்வம்: இது மக்காவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன் வாசிகளின் எல்லையாகும். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.
  - 5 - தூதுல் இர்க்: இது இராக்வாசிகளின் எல்லையாகும்.
- இவ்வைந்து இடங்களும் மேலே குறிப்பிட்ட ஊர் வாசிகளுக்கும் இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்கு உள்ளே உள்ளவர்களும், வூரமில் உள்ளவர்களும் அவர்கள்

இருக்கின்ற இடங்களிலிருந்தே இஹ்ராம் செய்கு கொள்ள வேண்டும்.

### எல்லையில் செய்ய வேண்டியதை:

இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்துகள்:

- 1 - நகங்களை வெட்டுவது. அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது சிரைப்பது. மீசையைக் கத்த ரிப்பது. மறைவிடத்தின் முடியைச் சிரைப்பது. குளிப்பது. உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது ஆடைகளுக்குப் பூசக் கூடாது.
- 2 - தைய்யலாடைகளைக் களைவது, கீழாடையும் மேலாடையும் அணிதல், பெண், தன்னை மூடி மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ள வாம். அழகலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது. அன்னிய ஆடவர்கள் வரும் போது முகத்தையும் முன்கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையுறைகளையும் முகமூடி அணிவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
- 3 - பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழுவது அல்லது உழுவின் இரு ரக்காத்துகளைத் தொழுவது அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது

## ஹஜ் முன்று வகைகளாகும்:

1 - ஹஜ்ஜாத் துமத்து: இது உம்ராவிற்கு மட்டும் இற்றாம் செய்தல், பின்னர் ஹஜ்ஜாடைய நேரத் தில் மக்காவில் தானிருங்குமிடத்தில் ஹஜ்ஜாக் காக இற்றாம் கட்டிக் கொள்வது எல்லையில் வப்பைக்க உம்ரத்தன் முதமத்தினான் பிழூ இல்ல ஹஜ் எனக் கூறிக் கொள்ள வேண்டும்.

**போருள்:** இதைவா! உம்ராவை ஹஜ்ஜாடன் சேர்த்து நிய்யத்துச் செய்தவனாக உன் சமூகம் வந்து விட்டேன். இதுவே ஹஜ் வகைகளில் சிறந்த தூகும். குறிப்யாக ஹஜ்ஜாடைய நேரம் வருவதற்கு முன்னர் ஹஜ் செய்ய வருபவர்களுக்கு இதுவே மிகச் சிறந்தது பின்னர் மக்காவில் அவர் இருக்கு மிடத் திலிருந்தே ஹஜ்ஜாக்காக மீண்டும் ஒரு முறை இற்றாம் செய்து கொண்டு வப்பைக்க ஹஜ்ஜான் எனக் கூறிக் கொள்ள வேண்டும். **போருள்:** இதைவா! ஹஜ் ஜூ நிய்யத் செய்தவனாக உன்னிடம் வந்துவிட்டேன். இவ்வகை ஹஜ் செய்யவர் குப்பானி கொடுப்பது கட்டாயமாகும். குப்பானி ஒருவருக்கு ஒரு ஆடு. அல்லது ஏழு நபருக்கு ஒரு மாடு அல்லது ஒரு சிட்டகம்.

2 - ஹஜ்ஜாக் கிரான்: இது ஹஜ்ஜாக்கும் உம்ராவிற்கும் சேர்த்து ஒரே தடவையில் இற்றாம் செய்து

கொள்வதாகும். இவர் வப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன் எனக் கூறிக் கொள்ள வேண்டும். இவர் ஆரம்பமாக உம்ராச் செய்துவிட்டு பின் அந்த இவ்ராமுடனேயே நவுஞ்சுடைய நாள் வரை இருக்க வேண்டும். கிரான், உம்ராவை ஹஜ்ஜாடன் கேர்த்து விடுவதின் மூலம் ஏற்படுகிறது இது வெரும்பாலும் ஹஜ்ஜாடைய காலத்திற்கு முன்னர் உம்ராச் செய்து முடித்துவிட்டு பின்னர் ஹஜ்ஜாக் காக இவ்ராம் கட்டிக் கொள்ளப் போதாத குறுகிய நேரத்தில் வருபவர்களுக்காகும். இந்த ஹஜ்ஜாக்கும் குர்பானி கட்டாயமாகும்.

3 - ஹஜ்ஜால் இஃப்ராத்: இது ஹஜ்ஜை மட்டும் நிய்யத் செய்வதாகும். இவர் எல்லையிலிருந்து இவ்ராம் செய்து கொண்டு வைப்பைக்க ஹஜ்ஜன் எனக் கூறிக் கொள்ள வேண்டும். இவருக்கு குர்பானி கட்டாயமல்ல.

ஆகூயத்தில் பயணம் செய்வாராக இருந்தால் எல்லையில் இவ்ராம் கட்டிக் கொள்வது கட்டாயமாகும். எல்லையைத் தெரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தால் அதற்கு முன்னர் போதுமான கால அளவில் கட்டிக் கொள்ள வேண்டும். அவன் எல்லையில் செய்ய வேண்டிய சுத்தம், மணம் பூசுதல், நகங்கள் வெட்டுதல், இவ்ராம் ஆடை அணிதல் ஆகியவற்றை அ

வன் விரும்பினால் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரோ அல்லது விமானத்தில் வைத்தோ முழுமையாகச் செய்து கொள்ளலாம். பின்னர் எல்லையை அடைவதற்கு முன்னால் அல்லது அதை அடைந்து கொள்ளும் நேரத்தில் இற்றாமை நியீத செய்து கொள்ளவும்.

### இற்றாம் முறை:

- 1 - ஹஜ்ஜாத் துமத்துப் செய்ய விரும்புகிறவர் லப்பைக் கூறதன் முதமத்தின் பிழை இலல் ஹஜ் என்று கூறிக் கொள்ள வேண்டும்.
- 2 - ஹஜ்ஜாக் கிரான் செய்யவர் லப்பைக்க உம்ரத்தன் வஹ்ஜன் எனக் கூற வேண்டும்.
- 3 - இஃப்ராத் செய்ய விரும்புகிறவர் லப்பைக்க ஹஜ் ஜன் எனக் கூறவேண்டும்.

இற்றாம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இற்றாம் செய்ததிலிருந்து கஃபத் துல்லாவற் வில் வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது சுன்னத்தாகும். தல்பியா: லப்பைக்க அல்லாஹும் லப்பைக்க. லப்பைக்க லா ஷரிக்க லக். லப்பைக்க. இன்னல் ஹம்த வன் நிஃமத்த லக்க வல் முல்க். லா ஷரிக்க லக்.

لَبِيْكُ اللَّهُمَّ لَبِيْكُ ، لَبِيْكُ لَا شَرِيكَ لَكَ لَبِيْكُ ، إِنَّ  
الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ .

**வாருள்:** வந்துவிட்டேன், இறைவா! உன்னிடமே வந்து விட்டேன், உன்னிடமே வந்து விட்டேன், உனக்கு யாதோரு இணையில்லை. உன்னிடமே வந்து விட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கி யங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதோரு இணையில்லை.

### இஹ்ராயில் தடுக்கப்பட்டவை:

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின் வருபவை ஹராமாகும்.

- 1 - தலை மற்றும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளை நீக்குவது எனிலும் தேவையின் நிமித்தம் இலேசாக தலையைச் சொரிவதால் (முடி விழுந்து விடுவதில்) குற்ற மில்லை.
- 2 - நகங்களை வெட்டுதல், எனிலும் நகம் உடைந்து விட்டால் அல்லது அது அவற்றுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வெட்டுவது குற்றமல்ல.
- 3 - வாசனையுள்ள சோப்பு போன்ற வாசனையுள்ள பொருட்கள் உபயோகிப்பது

4 - உடலுறவு கொள்ளல் மற்றும் மனைவியை இச்சை யுன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுதல், திருமணம் போன்ற உடலுறவைத் தூண்ட்க்கூடிய காரியங்களைச் செய்தல்.

5 - கையுறைகள் அணிந்தல்.

6 - வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல், இவ்வணைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹரா மாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக இன்னும் சில ஹராமாகின்றன.

அ - தையல் ஆடை அணிவது, எனினும் இஹ்ராமி ஹுள்ளவன் பெல்ட், கண்ணாடி, வாட்சீ போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

ஆ - தலையை ஒட்டினாற்போல ஏதேனும் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சற்று உயராமாக வைத்து தலையை மறைப்பது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்றவற்றிற்குள் நுழைந்து கொள்வதைப்போல.

இ - காலுறை அணிவது செருப்புக் கிடைக்கவில்லையானால் பூட்ஸ் அணிந்து கொள்ளலாம். தடுக்கப்பட்ட இவற்றில் ஒன்றையானேறும் செய்துவிட்டால் அவனுக்கு மூன்று நிலைகள் உள்ளன.

1 - தக்க காரணமின்றிச் செய்வன், இவன் பாவியாவன், அபராதமுண்டு.

- 2 - தேவைக்காகச் செய்பவன், இவன் பாவியாகமாட்டான், அபராதமுண்டு.
- 3 - தக்க காரணத்துடன் செய்பவன், அதாவது அறியா மலோ, மறந்தோ, நீரிப்பந்தமாகவோ செய்வது போல. இவனுக்குக் குற்றமுமில்லை. அபராதமு மில்லை.

### தவாஃப் (வலம் வருதல்)

மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபத்துஸ்லாவில்) நூழை யும் போது வலது காலை வைத்து பிஸ் மில்லாவரி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரகுலில்லாவற் அல்லாஹும் மக்ஃப்ரீல் துஞ்சாபி வஃப்தவற் லீ அப்வாப ரஹ்மத்திக்க என்று கூறுவது சன்னத்தாகும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
أَعُوذُ بِكُوافِرِ رَبِّ الْجَمَارَاتِ  
أَعُوذُ بِكُوافِرِ أَهْلِ الْمَنَارَاتِ  
أَعُوذُ بِكُوافِرِ أَهْلِ الْمَسَاجِدِ  
أَعُوذُ بِكُوافِرِ أَهْلِ الْمَسَاجِدِ  
أَعُوذُ بِكُوافِرِ أَهْلِ الْمَسَاجِدِ

பொருள்: அல்லாவற்விள் பெயர் கூறி நூழைகிறேன். கருணையும், ஈடேற்றமும் அல்லாவற்விள் தூதுரின் மீதும் உண்டாவதாக! இறைவா! எனது பாவங்களை மன்னித்துவிடு உனது அருள் வாய்க்களை எனக்குத் தீறந்துவிடு.

இந்தத் துஆ் எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவான தாகும். பின்னர் கஃபாவை வலம் வருவதற்காக அ

தை முன்னோக்க வேண்டும். தவாஃப் என்பது அல்லாஹ் விர்து வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அஸ்வத்திலிருந்து ஆரம்பித்து இடதுபறமாக கஃபா வை ஏழுமுறை சுற்றி வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வத்தில் முடிக்க வேண்டும். தவாஃப் செய்யும் போது உள்ளவடன் இருக்க வேண்டும்.

### தவாஃப் செய்யும் முறை:

1 - ஹஜருல் அஸ்வத்தின் பக்கம் சென்று, அதைத் தாந்து வலது கையால் தூட்டு, பிஸ்மில்லாஹ் அல்லாஹ் அங்பர் எனக் கூறிக் கொள்ளவேண்டும். இத்துடன் அல்லாஹும் சமானம் பிக வது ஸ்தீகம் பிக்கூபிக வவஃபாஅம் பிஅஹ்திக வத்திபாஅன் விசுன்னத்தி நபிய்யிக என்பதை யும் சேர்த்து கொன்னால் சிறப்பாகும். முடிந்தால் அங்கல்லை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும். அதை முத்தமிடமுடியவில்லையெனில் கல்லைத் தூட்ட தனது கையை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத்தைத் தூட்ட முடிய வில்லையானால் அதை முன்னோக்கி, அல்லாஹ் அங்பர் எனக் கூறி தனது கை கொண்டு அதன் பால் சுட்டிக் காட்டிக் கொள்ள வேண்டும், தனது கையை முத்தமிடக் கூடாது பின்னர் கஃபத்துல்

வாலை தனது இடப்பறுமாக்கி, தவாஃபைத் தொடங்க வேண்டும். தான் விரும்பிய துஆக்களைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர்தீன் வசனங்களை ஒதிக் கொள்ளலாம். தனது மொழியில் தனக்கும், தான் விரும்பியவருக்கும் துஆச் செய்து கொள்ளலாம். இங்கு துஆச் செய்வ தற்கென குறிப்பான துஆக்கள் ஏதுமில்லை.

2.- ருக்னுல் யமானியை அடைந்துவிட்டால், முடிந் தூல் அதைத் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூறிக் கொள்ள வேண்டும். தனது கையை முத்துமிடக் கூடாது முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கையால் சுட்டிக் காட்ட வும், தக்கி சொல்லவும் கூடாது ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்திற்குமிடையில் ரப்பனா ஆத்தினா ஃபிந்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதூபன் நார் எனக் கூறிக் கொள்ள வேண்டும்.

رَبُّنَا أَتَنَا فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَلَا  
عَذَابٌ النَّارِ .

3- ஹஜருல் அஸ்வதை அடைந்துவிட்டால் வலக் கையால் தொட வேண்டும். முடியவில்லையானால்

அல்லாஹு அக்பர் எனக் கூறி தனது கையால் சுட்டிக் காட்டிக் கொள்ள வேண்டும். இப்படிக் கெய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுத்துக்களில் ஒரு சுத்து முடிவடைந்து விடுகிறது. மீதமுள்ள சுத்துக்களையும் இவ்வாறே பூர்த்தி கெய்யவும்.

4 - வவும் வருவதைத் தொடர்ந்து கெய்ய வேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தியாக்கும் வரை முதல் சுற்றில் கெய்தது போலவே கெய்து கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதைக் கடந்து கெல்லும் போது வெள்ளும் தக்மீர் சொல்லிக் கொள்ள வேண்டும். இது போன்றே ஏழாவது சுற்றுக்குப் பின்னரும் தக்மீர் சொல்லிக் கொள்ள வேண்டும்.

5 - தவாஃபின்போது இரண்டு விஷயையும் சுன்னத்தாகும்:

- 1 - மேலாடையின் நடுப்பகுதியை வலது அக்கு ஞாக்குக் கீழ் வழியாகக் கொண்டு வந்து, ஆடையின் இரு ஓரங்களையும் இடது தோள் புஜுத்தின் மீது போட்டு மூடிக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜும் மட்டும் திறந்திருக்க வேண்டும். தவாஃபை முடித்த பிறகு மேலாடையை இரண்டு தோள் புஜுங்கள் மீதும், நெஞ்சின் மீதும் போட்டு மூடிக்கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு மட்டும்தான்.
- 2 - முதல் மூன்று சுற்றில் கால்களை

(எட்டி வைக்காமல்) சுருக்கி வைத்து சற்று வேகமாக நடக்க வேண்டும்.

தவாஃபுக்குப் பின்னர் மகாம் இப்ராஹிமுக்குப் பின்னால் இரண்டு ரக்குத்துக்கள் தொழுவது சன்னத் தாகும். அப்படித் தொழும் போது மகாம் அவறுக்கும் கஃபத்துல்லாவிற்குமிடையே இருக்க வேண்டும். முதல் ரக்குத்தில் ஃபாத்திலூவும் குல் யாதியுறுல் காஃபிருனும் இரண்டாவது ரக்குத்தில் ஃபாத்திலூ வும் குல் ஹூவல்லாஹ் அஹதும் ஒதிக் கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடியினால் மகாம் இப்ராஹிமுக்குப் பின்னால் தொழு முடியவில்லையா னால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமோனாலும் தொழுது கொள்ளலாம். ஜம் ஜம் தண்ணீரை வயிறு புனைக்க அதாவது அதிகமாகக் குடிப்பது சன்னத் தாகும்.

### சய் செய்வது\*

பின்னர் சய் செய்யிடத்திற்குச் சென்று, ஸஃபா வின் பக்கமாகச் செல்ல வேண்டும். அதன் பக்கம்

\* ஸஃபா, மர்வாக்கினையில் ஒடுவது

நெருங்கிலிட்டால் (இன்னள் ஸஃபா வல்மர்வத்த மின் ஒசூயிரில்லாறு) என்ற வசனத்தை ஒது யேன் டும். கஃபாவைக் கானுமாவிற்கு ஸஃபாவில் ஏற வேண்டும். பின்னர் கஃபாவை முன்னோக்கி தனது திரு கைக்களையும் உய்த்தி, அல்லாற்றவைப் புகுந்த து தான் விரும்பிய தூதுவைக் கேட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக வாழுவாறு இல்லவ்வாறு வல்லவாறு அக்பர் வாழுவாறு இல்லவ்வாறு வறு தவாறு வா ஷரிக்க வறாறு, வறால் முல்கு வலறால் ஹம்து யற்யீ வழித்து வறாவு அலாக் குல்லி ஷா இன் கந்தி, வாழுவாறு இல்லவ்வாறு வறுதா அன் ஜூஸ் வஃதா வந்ஸர அப்தா வறுஸமல் அஹ்ஸப வறுதவாறு

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ  
لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يَحْيِي وَيَمْتَتُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ  
قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ  
وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ.

என முன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் தூதுக் கெய்ய வேண்டும்.

பின்னர் அதிலிருந்து இரங்கி மர்வாவின் பக்கம் கெல்ல வேண்டும். பச்சைத் தூணை அடைந் தால்

அடுத்த பச்சைத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத்தாகும். இப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். (விரைந்து செல்வது ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கல்ல) மர்வாலை அடைந்துவிட்டால் அதில் ஏறி கிப்ளாலை முன் ணோக்கி, கைகளை உயர்த்தி, ஸஃபாவில் கூறியது போலக் கூறிக் கொள்ள வேண்டும். இப்படி ஒருவர் செய்து விட்டால் அவர் சமீக்குரிய ஏழு தடவைகளில் ஒன்றை முடித்துவிட்டார். துஆவிற்குப் பின்னர் மர் வாவிலிருந்து ஸஃபாலை நோக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஸமியின் இடையில் துஆவை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.

இஜ் செய்பவர் ஹஜ்ஜாத் தமத்து: செய்பவராக இருந்தால் ஸமீக்குப் பின்னர் தலை முடியைச் சீரைத்து, உம்ராலை முடித்து, சாதாரண ஆடைகள் அணிந்து இஹ்ராமிலிருந்து வெளியேறிவிடுவதற்கு வசதி பெறுகிறார். எட்டாவது நாள் வந்து விட்டால் அவர் இருக்குமிடத்திலே ஞானர் தொழுகைக்கு சிறிது முன்னர் ஹஜ்ஜாக்காக இஹ்ராம் செய்து கொள்ள வேண்டும். உம்ராவின் இஹ்ராமில் செய்த அனைத்தையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இஹ்ரா

மை நிய்யத் செய்து வப்பைக்க ஹஜ்ஜன் எனக் கூறி. தல்பியாவைக் கூறவேண்டும். பின்னர் ஞாஹர், அஸர், மக்ரிப். இஹா, ஃபாத்ர் தொழுகைகளை மினாவில் கஸராகத் தொழுது கொள்ள வேண்டும்.


### தூல் ஹஜ் 8 - ஆம் நாள்:


ஹாஜி மினாவுக்குச் சென்று அங்கு ஞாஹர், அஸர், மக்ரிப், இஹா, ஃபாத்ர் ஆகிய தொழுகைகளைத் தொழ வேண்டும். இவற்றில் நான்கு ரக்குத்துத் தொழுகைகளை இரண்டு ரக்குத்துகளாகச் சுருக்கித் தொழ வேண்டும்.


### 9 - ஆம் நாள் (அரஃபா நாள்)

இந்நாளில் பின் வருவம் விஷயங்கள் மார்க்கமாக கூட்டுறௌன.

1 - குரியன் உதித்த பின்னர் ஹாஜி அரஃபாவிற்குச் சென்று அங்கு குரியன் மறையும் வரை தங்க வேண்டும். குரியன் மத்தியிலிருந்து சாய்ந்து விட்டால் ஞாஹரையும் அஸரையும் சேர்த்து, சுருக்கித் தொழ வேண்டும். தொழுகைக்குப் பின்னர் திங்க், துஆ, தல்பியாவில் ஈடுபட வேண்டும். துஅஹை யும் அல்லாஹுவிற்குப் பணிவதையும் அதிகப்படுத்துவது சன்னத்தாகும். தனக்காகவும் பிற முஸ்








விப்பா

திடுரண

ஷபலூர் ரஷ்மி

அருபாத்

நமிரா



மூர்த்தும் குப்ரா

மூர்த்தும் உஸ்தா

மூர்த்தும் ஸங்ரா

விம்கஞக்காகவும் தூதீக் கேட்க வேண்டும். தூன் விரும்பியவற்றையெல்லாம் கேட்கலாம். தூதீச் செய்யும் நேரம் கைகளை உயர்த்துவது முஸ்த ஹப்பாகும். ( விரும்பத்தக்கதாகும்) அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜாக் கடமைகளில் ஒரு கடமையாகும். எவ்ரேனும் அரஃபாவில் தங்கவில்லையா னால் அவருக்கு ஹஜ் கூடாது அங்கு தங்குவதற்கான நேரம் 9 ஆம் நாள் சூரியன் உதயமான திலிநூந்து 10 ஆம் நாள் ஃபஜர் உதயமாகும் வரையாகும். எனவே ஒருவர் இந்த நேரத்தின் இரவிலோ பகலிலோ கொஞ்ச நேரம் தங்கவிட்டால் அவரின் ஹஜ் பூரண மாடந்து விடுகிறது. ஹாஜி அரஃபாவின் எல்லைக்குள் சூழைந்து விட்டார் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது அவசியமாகும்.

2 - அரஃபா தினத்தின் சூரியன் மறைந்துவிட்டதென நன்கு தெரிந்துவிட்டால் முஸ்தலிஃபாவை நோக்கி அமைதியாகவும் கம்பீரமாகவும் உருத்துக்குரலில் தல்பியாக் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.

**முஸ்தலிஃபா:** முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிப், இஷாத் தொழுகைகளை சேர்த்துச் சூருக்கித் தூழ வேண்டும். பின்னர் உணவு போன்றவற்றைத்

தயார் செய்து கொள்வது அவனுக்கு வசதியாக இருக்கும். :பஜ்ருத் தொழுகைக்கு சுறுசுறுப்பாக எழந்து விடுவதற்காக சீக்கிரமாகத் தூங்குவது சிறப்பாகும்.

## 10 ஆம் நாள் (பெரு நாள்):

- 1 - :பஜ்ருத் தொழுகையின் நூரம் வந்துவிட்டால் :பஜ்ருத் தொழுதுவிட்டு அதே இடத்தில் அமர்ந்து நல்ல வெளிச்சம் வரும் வரை தீக்கி. துளைவை அதிகப்படுத்த வேண்டும்.
- 2 - ஏழு பொடிக் கற்களைப் பொறுக்கிக் கொண்டு தல் பியாக் கூறியவராக சூரியன் உதயமாகும் முன் மினாவை நோக்கிக் கெல்ல வேண்டும்.
- 3 - ஜம்ரத்துல் அகபா (ஜம்ரத்துல் குப்ரா)வை அடையும் வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே. இருக்க வேண்டும். அங்கே கற்களை ஒவ்வொன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல் எறியும் போதும் அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும்.
- 4 - எரிந்த பின்னர் அவர் ஹஜ்ஜாத் தமத்தும் அல்லது ஹஜ்ஜாக் கிரான் செய்தவராக இருந்தால் குர்பான் கொடுக்க வேண்டும். அதை அவர் சாப்பிடுவதும் தர்மம் செய்வதும் முஸ்தஹுப்பாகும்.
- 5 - குர்பானி கொடுத்த பின்னர் தலை முழுவதையும் சிரோக்கவோ அல்லது முழுவதையும் வெட்டிச்

கொள்ளவோ வேண்டும். சிரைப்பதே சிறந்தது பென் அனைத்து முடிகளிலிருந்தும் விரல் நூறி அளவிற்கு(சுமார் 3 செ.மீ) வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இறுஞ்ராமின் காரணமாக தடுக்கப்பட்டிருந்த, ஆடைஅணிதல், மணம் பூச தல், நகம் வெட்டுதல், முடி வெட்டுதல் போன்ற அனைத்தும் ஹலாலாகும். எனவே அதன் பின்னர் அவர் குளிந்துக் கொள்வது, சுத்தம் செய்வது, மணம் பூசிக் கொள்வது, ஆடைகள் அணிவது மஸ்தவுப்பாகும். எனினும் உடலுறவு மட்டும், கஃபத்துல்லாவை வலம் வருவது வரை தடுக்கப் பட்டதாகவே இருக்கும்.

6- தூஜ்ஜைடைய தவாஃபை நிறை வேற்றுவதற்காக மஸ்ஜிதால் ஹராமிற்குச் செல்ல வேண்டும். இதற்கு தவாஃபுல் இஃபாநா எனக் கூறப்படும். கஃபத் துல்லாவில் 7 தடவை வலம் வந்த பின்னர் இரண்டு ரக்குத்துக்கள் தொழு வேண்டும். பின்னர் சமீச் செய்யுமிடத்திற்குச் சென்று ஸஃபா, மர்வாக் கிடையே ஏழு தடவை சமீச் செய்ய வேண்டும். சமீக்குப் பின்னர் இறுஞ்ராமின் காரணமாகத் தடுக்கப் பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகும். பென் ணிடம் உடலுறவு கொள்வது உட்பட.

7-ஹாஜி மினாவில் 11,12 ஆவது இரவுகள் தங்கு வது கட்டாயமாகும். 12 ஆவது இரவு ஜருக்குப் புறப்படாமல் பிந்திவிடுபவர் 13 வது இரவும் தங்குவதும் கட்டாயமாகும். இரவு தங்க வேண்டு மென்பதின் கருத்து. இரவில் அதிக நேரமும் அங்கு தங்க வேண்டு மென்பதாகும். கல் எறிதல் பின்னர் குப்பானி கொடுத்தல் பின்னர் முடி எடுத்தல் பின்னர் வலம் வருதல் என வரிசைக்கிரமமாகக் கெய்வது சன்னத்தாகும். அவற்றை வரிசை மாறிச் கெய்தாலும் குற்றமில்லை.

## 11 - ஆம் நாள்:

இந்நாளில் ஹாஜி கல்லெறிவது கட்டாயமாகும். குரியன் மத்தியிலிருந்து சாய்ந்ததிலிருந்து ஏறிவதற்குரிய நேரம் ஆரம்பமாகிவிடுகிறது. அதற்கு முன் னால் கூடாது ஜம்ரத்து சுக்ராவிலிருந்து ஆரம்பித்து பின்னர் ஜம்ராத்துல் உஸ்தாவில் ஏறிந்த பின்னர் ஜம்ரத்துல் குப்ராவைக் கொண்டு முடிக்க வேண்டும். ஜம்ரத்து சுக்ரா என்பது கல்லெறிவதற்குரிய முதலிடத்திற்கும் ஜம்ரத்துல் உஸ்தா என்பது 2 ஆவது இடத்திற்கும் ஜம்ரத்துல் குப்ரா என்பது 3 ஆவது இடத்திற்கும் சொல்லப்படும்.

## எறியும் முறை:

- 1 - 21 போடிக் கற்களைத் தன்னுடன் எடுத்துக் கொள் ள வேண்டும். பின்னர் ஜம்ரத்துச் சுக்ராவிற்குச் சென்று ஏழு கற்களை ஒவ் வொரு கற்களுடனும் அல்லாவரூ அக்பர் எனக் கூறி எரிய வேண்டும். கற்கள் தூட்டியினுள் விழு வதில் கவனம் செலுத்த வேண்டும். கற்களை ஒன் றன் பின் ஒன்றாக எரிய வேண்டும்.
- 2 - சிறிது வலது பாகம் சென்று நின்று கொண்டு நீண் ட நேரம் துஆச் செய்வது சுன்னத்தாகும்.
- 3 - இதன் பிறகு ஜம்ரத்துல் உஸ்த்தாவுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக அல்லாவரூ அக்பர் எனக் கூறி எரிய வேண்டும்.
- 4 - பிறகு சிறிது இடது புறம் சென்று நின்று கொண்டு நீண்ட நேரம் துஆச் செய்வது சுன்னத்.
- 5 - ஜம்ரத்துல் குப்ராவுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீ கூறி எரிய வேண்டும். பின்பு அங்கு நிற்காமல் சென்றுவிட வேண்டும்.

## 12 - ஆம் நாள்:

- 1 - 11 ஆம் நாள் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஹாஜி தாமதுமாகி 13 வது நாள் தங்கி

யிருக்க விரும்பினால் அதுவே சிறந்ததாகும். அப்படி இருந்து விட்டால் 11,12 ஆவது நாட்களில் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும்.

2-12 ஆம் நாள் கல்லூரிந்த பின்னர், அல்லது தாம துமாகச் செல்பவர் 13ஆம் நாள் கல்லூரிந்த பின் னர் கஃபா சென்று தவாஃப் செய்ய வேண்டும். பின்பு முடிந்தால் மகாம் இப்ராஹீமுக்குப் பின்னால் முடியாவிட்டால் பள்ளியின் எதாவது ஒரு பாகத்தில் இரண்டு ரக்குத்துகள் தொழுது கொள்ளவது கன்னத். இத்தவாஃப் மாதவிடாய்க் காரிக்கும் பிரசவத்தீட்டுடையவளுக்கும் கிடையாது.

3 - இதன் பின்னர் ஹாஜி வேறு எதிலும் ஈடுபடாமலிருப்பது கட்டாயமாகும். எனினும் திங்க். துசீ. யயனுள்ளவற்றைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபட்டவராக மக்காவிலிருந்து வெளியேற வேண்டும் தவாஃபுக்குப் பின்னர் நண்பர்களை எதிர்பார்ப்பது அல்லது சாமான்களை எடுத்துக் கொள்வது அல்லது வழியில் தேவைப்படுபவற்றை வாங்கிக் கொள்வது போன்ற காரணங்களுக்காக சிரிகு நேரம் தங்கியிருப்பது குற்றமல்ல.

## ஹஜ்ஜுக் கடமைகள்:

- 1 - இஹ்ராம் செய்து கொள்வது.
- 2.அரஃபாவில் தங்கு வது.
- 3.தவாஃபுல் இஃபாஹா (பெரு நாளில் செய்யும் தவாஃப்).
- 4.ஸஃபா மர்வாவிற்கிடையே ஒடுவது.

இக் கடமைகளில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவருக்கு ஹஜ் கூடாது

## ஹஜ்ஜின் வாஜிபுகள் (முக்கியமானவை)

1. எல்கையில் இஹ்ராம் செய்து கொள்வது.
- 2.அரஃபாவில் பகலில் தங்கியவர் குரியன் மறையும் வரை அங்கு தங்குவது.
3. பலவீனர்களையும் பெண்களையும் தவிர அதி காலை நன்கு வெளுக்கும் வரை முஸ்தலிஃபாவில் தங்குவது. பலவீனர்களும் பெண்களும் நடு இரவு வரை தங்குவது கூடும்.
4. தஷ்ரீக் குடைய இரவுகளில் மினாவில் தங்குவது.
- 5.தஷ்ரீக் குடைய நாட்களில் கற்கள் ஏறிவது.
- 6.சிரைப்பது அல்லது முடி வெட்டுவது.
- 7- தவாஃபுல் வதாஃப் (தஷ்ரீக்குடைய இரவு கள் 11, 12, 13 ஆவது இரவுகளாகும்.)

இவற்றில் ஒன்றை யானேறும் விட்டுவிட்டால் அவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும். அதாவது ஹஜ் ஷரஃபிலுள்ள ஏழைகளுக்காக ஒரு ஆடு, அல்லது ஏழு

நபி சேர்ந்து ஒரு மாடு அல்லது ஒரு ஓட்டகம்  
அறுந்துக் கொடுக்க வேண்டும்.

## நபி(ஸல்) அவர்களின் பள்ளியை தரிசித்தல்

ரகுல் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவதற் காக அப்பள்ளியைச் சந்திப்பது முஸ்தஹுப்பாகும். ஹத்ஸில் வந்துள்ளது இங்கு தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் அல்லது ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். இப்பள்ளியைச் சந்திப்பது காலம் முழுவதும் மார்க்கமாக்கப் பட்டதாகும். அதற்கென குறிப்பிட்ட நேரம் கிடையாது அது ஹஜ்ஜில் செய்ய வேண்டிய காரியங்களி லுள்ளதல்ல. ஒரு முஸ்லிம் இப்பள்ளியில் இருக்கும் வரை நபி (ஸல்) அவர்களின் கப்பரையும் அவர்களின் இரு நண்பர்களான அபூக்கர் (ரவி) உமர் (ரவி) அவர்களுடைய கப்ருகளையும் சந்திப்பது முஸ்தஹுப்பாகும். இந்த கப்ர் ஸியாத் ஆண்களுக்கு மட்டுமே முஸ்தஹுப்பாகும் பெண்களுக்கல்ல. நபி (ஸல்) அவர்களின் அறையைத் தொடுவது அல்லது அதை வலம் வருவது அல்லது துஆச் செய்யும் நேரத்தில் அதை முன்னோக்குவது கூடாது.

## உம்ரா

உம்ரா செய்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் வாழ் நாளில் ஒரு முறை கடைமையாகும். அல்லாஹ் கூறு கிறான்:அல்லாஹுவக்காக உம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள்.(2:196) உம்ரா,ஒரு முஸ்லிம் முடிந்த வரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய சிறந்த செயல்களில் ஒன்றாகும். உம்ராவுக்காக ஆரம்பமாக இற்றாம் செய்து கொள்ள வேண்டும்.

### இற்றாம்:

இற்றாம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இற்றாமிலுள்ளவருக்கு அதற்கு முன்னால் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகின்றன, ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்தவிட்டார். ஹஜ் அல்லது உம்ரா வை விரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் ரகுல் (ஸல்) அவர்கள் நீரையும் செய்த எல்லைகளில் ஏதே ஒம் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இற்றாம் கட்டாயமாகும்.

### எல்லைகள்:

1 - துல் ஹ்ராலைபா: இது மத்னாவிற்குச் சமீபமாக

உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு (அப்யானிலி) எனக் கூறப்படுகிறது. இது மத்தொவாசிகளுக்குரிய எல்லையாகும்.

- 2 - அல் ஜஹ்ஃபா: இது ராபிஃக் என்னும் ஊருக்கு சமீபமாக உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இவற்றாம் குடிக் கொள்கிறார்கள். இது சிரியா வாசிகளின் எல்லை.
- 3 - காந்துல் மனாஸில். (ஸௌலுல் கப்ரா) இது தூயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஜ்து வாசி களின் எல்லையாகும்.
- 4 - யலம்லம்: இது மக்காவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன் வாசிகளின் எல்லையாகும். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.
- 5 - தாதுல் இரக்: இது இராக்வாசிகளின் எல்லையாகும். இவ்வைந்து இடங்கள் மேலே குறிப்பிட்ட ஊர்கார்களுக்கும் இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்கு உள்ளே உள்ளவர்களும், வறரமில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கின்ற இடங்களிலிருந்தே இவற்றாம் செய்து கொள்ள வேண்டும்.

## எல்லையில் செய்ய வேண்டியவை:

- இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்துகள்:
- 1 - நகங்களை வெட்டுவது. அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது சிரைப்பது, மீசையைக் கத்தரிப்பது, மறைவிடத்தின் முடியைச் சிரைப்பது, குளிப்பது, உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது ஆடைகளுக்குப் பூசக் கூடாது.
  - 2 - தைய்யலாடைகளைக் கழைவது, கீழாடையும் மேலாடையும் அணிதல், பெண், தன்னை மூடி மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ள வலம். அழகலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது. அன்றிய ஆடவர்கள் வரும் போது முகத்தையும் முன்கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையுறைகளையும் முகமூடி அணிவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
  - 3 - பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழுவது அல்லது உழவின் இரு ரக்குத்துகளைத் தொழுவது அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது.

ஆகாயத்தில் பயணம் செய்பவராக இருந்தால் எல்லையில் இஹ்ராம் கட்டிக் கொள்வது கட்டாயமா

கும். எல்லையைத் தெரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தால் அதற்கு முன்னா போதுமான கால அளவில் கட்டிக் கொள்ள வேண்டும். அவன் எல்லையில் செய்ய வேண்டிய சுத்தம், மணம் பூசுதல், நகங்கள் வெட்டுதல், இவற்றாம் ஆடை அணிதல் ஆகியவற்றை அவன் விரும்பினால் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரோ அல்லது விமானத்தில் வைத்தோ முழுமையாகச் செய்து கொள்ளலாம், பின்னர் எல்கையை அடைவதற்கு முன்னர் அல்லது அதை அடைந்து கொள்ளும் நேரத்தில் இவற்றாமை நியப்பது செய்து கொள்ளவும்.

### இவற்றாம் முறை:

லப்பைக் உம்ரதன் என்று கூறி இவற்றாம் செய்ய வேண்டும்.

இவற்றாம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இவற்றாம் செய்ததிலிருந்து கஃபத் துல்லாவுறவில் வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது கன்னத்தாகும்.

**தல்பியா:** லப்பைக்க அல்லாவற்றும் லப்பைக்க, லப்பைக்க லா ஷரிக்க லக், லப்பைக்க, இன்னல் வூம்த வன் நிஃமத்த லக்க வல் மூல்க், லா ஷரிக்க லக்.

لَبِّيْكَ اللَّهُمْ لَبِّيْكَ، لَبِّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبِّيْكَ، إِنَّ الْحَمْدَ

وَالنَّعْمَةُ لَكَ وَالْمُلْكُ لَا شَرِيكَ لَكَ.

**போருள்:** வந்துவிட்டேன், இறைவா உன்னிடமே வந்து விட்டேன், உன்னிடமே வந்து விட்டேன், உனக்கு யாதூரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கி யங்களும் ஆட்சியும் உனக்கே உரியன். உனக்கு யாதூரு இணையுமில்லை.

### இஹ்ராமில் தடுக்கப்பட்டவை:

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின் வருபவை ஹராமாகும்.

- 1 - தலை மற்றும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளை நீக்குவது எனினும் தேவையின் நிமித்தம் இலோசாக தலையைச் சொரிவதால் (முடிவிழுந்து விடுவதில்) குற்ற மில்லை.
- 2 - நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்து விட்டால் அல்லது அது அவனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வெட்டுவது குற்றமல்ல.
- 3 - வாசனையுள்ள சோப்பு போன்ற வாசனையுள்ள பொருட்கள் உபயோகிப்பது
- 4 - உடலுறவு கொள்ளல் மற்றும் மனைவியை இச்சை

யுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுதல், திருமணம் போன்ற உடலுறவைத் தூண்டக்கூடிய காரியங்களைச் செய்தல்.

5 - கையுறைகள் அணிதல்.

6 - வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல், இவ்வளைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹரா மாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக இன்னும் சில ஹராமாகின்றன.

அ - தையல் ஆடை அணிவது, எனினும் இவற்றாயி லுள்ளவன் பெல்ட், கண்ணாடி, வாட்சீ போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

ஆ - தலையை ஒட்டினாற்போல ஏதேனும் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சுற்று உயரமாக வைத்து தலையை மறைப்பது குற்றமில்லை. உதூரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்றவற்றிற்குள் நூழைந்து கொள்வதைப்போல்.

இ - காலுறை அணிவது செருப்புக் கிடைக்கவில் வையானால் பூட்டு அணிந்து கொள்ளலாம். தடுக்கப்பட்ட இவற்றில் ஒன்றையாரேநும் செய்துவிட்டால் அவனுக்கு மூன்று நிலைகள் உள்ளன.

1 - தக்க காரணமின்றிச் செய்பவன், இவன் பாவியாவான், அபராதமுண்டு.

2 - தேவைக்காகச் செய்பவன், இவன் பாவியாகமாடு

டான், அபராதமுண்டு.

3 - தக்க காரணத்துடன் செய்பவன், அதாவது அறியா மலோ, மறந்தோ, நிர்ப்பந்தமாகவோ செய்வது போல. இவனுக்குக் குற்றமுமில்லை. அபராதமு மில்லை.

### தவாஃப் (வலம் வருதல்)

மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபத்துல்லாவில்) ஞாழ யும் போது வலது காலை வைத்து பிஸ் மில்லாவறி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரகுலில்லாவற் அல்லாஹும் மக்ஃப்ரீல் தூங்பி வஃப்தஹ் ல் அப்வாப ரஹ்மத்திக்க என்று கூறுவது சன்னத்தாகும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ الْأَكْفَرُ  
لِيَذْنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ .

பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி ஞாழகிறேன். கருணையும், சட்டேற்றமும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் உண்டாவதாக! இதைவா! எனது பாவங்களை மன்னித்துவிடு உனது அருள் வாய்ல்களை எனக்குத் தீற்றுத்துவிடு.

இந்தத் துஆ எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவான தாகும். பின்னர் கஃபாவை வலம் வருவதற்காக அதை முன்னோக்க வேண்டும். தவாஃப் என்பது அல்

லாவற்விற்கு வணக்கம் செய்யும் என்னத்தில் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து இடதுபுறமாக கஃபா வை ஏழுமுறை சுற்றி வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வதில் முடிக்க வேண் டும். தவாஃப் செய்யும் போது உசிநுவடன் இருக்க வேண்டும்.

### தவாஃப் செய்யும் முறை:

1 - ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதைத்த நது வலது கையால் தொட்டு, பிஸ்மில்லாஹி அல் லாஹு அக்பர் எனக் கூறிக் கொள்ளவேண்டும். இத்துடன் அல்லாஹும் ஸமானம் பிக வதஸ்தீ கும் பிகிதூபிக வவஃபாஅம் பிஅஹ்தீக வத்திபா அன் லிகுன்னத்தி நுபிய்யிக என்பதையும் சேர்த்து சொன்னால் சிறப்பாகும். முடிந்தால் அக்கல்லை முத்துமிட்டுக் கொள்ள வேண்டும். அதை முத்த மிடமுடியவில்லையெனில் கல்லைத் தொட்ட தன து கையை முத்துமிட்டுக் கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதைத் தொடமுடிய வில்லையானால் அதை முன்னோக்கி, அல்லாஹு அக்பர் எனக்கூறி தனது கை கொண்டு அதன் பால் கூட்டிக் கூட்டிக் கொள்ள வேண்டும், தனது கையை முத்துமிடக் கூடாது பின்னர் கஃபத்துல் லாவை தனது இடப்புற மாக்கி, தவாஃபைப் பொட்டு வேண்டும். தான் வி

ரும்பிய தூதீக்களைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர்தீன் வசனங்களை ஒதிக் கொள்ளலாம். தனது மொழியில் தனக்கும், தான் விரும்பியவருக்கும் தூதீ செய்து கொள்ளலாம். இங்கு தூதீ செய்வதற்கென குறிப்பான தூதீக்கள் ஏதுமில்லை.

2 - ருக்னுல் யமானியை அடைந்துவிட்டால், முடிந் தால் அதைத் தொட்டு பிஸ்மில்லாஹி அஸ்லாஹு அக்பர் எனக் கூறிக் கொள்ள வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கையால் சுட்டிக் கூட்டவும், தக்பா சொல்லவும் கூடாது ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதீர்குமிடையில் ரப்பனா ஆதினா ஃபித்துண்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதூபன் நார் எனக் கூறிக் கொள்ள வேண்டும்

**رَبُّنَا أَتَنَا فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَلَنَا عِذَابُ النَّارِ**

3 - ஹஜருல் அஸ்வதை அடைந்துவிட்டால் வலக்கையால் தொட வேண்டும். முடியவில்லையானால் அஸ்லாஹு அக்பர் எனக் கூறி தனது கையால் சுட-

ஷக்குக்கூட்டுக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுத்துகளில் ஒரு சுத்து முடிவடைந்து விடுகிறது. மீதமுள்ள சுத்துகளையும் இவ்வாறே பூர்த்தி செய்யவும்.

4 - வலம் வருவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தியாக்கும் வரை முதல் சுற்றில் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதைக் கடந்து செல்லும் போதெல் ஸாம் தக்பா சொல்லிக் கொள்ள வேண்டும். இது போன்றே ஏழாவது சுற்றுக்குப் பின்னரும் தக்பா சொல்லிக் கொள்ள வேண்டும்.

5 - தவாஃபின்போது இரண்டு விழயம் சுன்னத்தாகும்:

1 - மேலாடையின் நடுப்பகுதியை வலது அக்குள்குக் குக் கீழ் வழியாகக் கொண்டு வந்து, ஆடையின் இரு ஒரங்களையும் திட்டு தோள் பஜத்தின் மீது போட்டு மூடிக் கொள்ள வேண்டும். வலது தோள் பஜம் மட்டும் திறந்திருக்க வேண்டும். தவாஃபை முடித்த பிறகு மேலாடையை இரண்டு தோள் பஜங்கள் மீதும், நெஞ்சின் மீதும் போட்டு மூடிக்கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு மட்டும் தான்.

2 - முதல் மூன்று சுற்றில் கால்களை (எட்டி வைக்காமல்) சுருக்கி வைத்து சுற்று வேகமாக நடக்க வேண்டும்.

தவாஃபுக்குப் பின்னர் மகாம் இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது சுன்னத் தாகும். அப்படித் தொழும் போது மகாம் அவனுக்கும் கஃபத்துல்லாவிற்குமிடையே இருக்க வேண்டும். முதல் ரக்அத்தில் ::பாத்திலூராவும் குல் யாஅய்யுவுல் காஃபிருனும் இரண்டாவது ரக்அத்தில் ::பாத்திலூராவும் குல் ஹவல்லாஹ் அஹதும் ஒதிக் கொள்வ வேண்டும். கடுமையான நெருக்கடியினால் மகாம் இப்ராஹீமுக்குப் பின்னால் தொழு முடியவில்லையானால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலோம். ஜம் ஜம் தண்ணீரை வயிழுபுடைக்க அதாவது அதிகமாகக் குடிப்பது சுன்னத் தாகும்.

### சமீ செய்வது\*

பின்னர் சமீ செய்யுமிடத்திற்குச் சென்று, ஸஃபா வின் பக்கமாகச் செல்ல வேண்டும். அதன் பக்கம் நெருங்கிவிட்டால் (இன்னாஸ் ஸஃபா வல்மர்வத்துமின் ஷஆயிரில்லாஹ்) என்ற வசனத்தை ஒது வேண்டும். கஃபாலைக் காணுமளவிற்கு ஸஃபாவில் ஏற

\* ஸஃபா, மங்கக்கிணையில் ஒடுவது

வேண்டும். பின்னர் கஃபாவை முன்னோக்கி தனது இரு கைகளையும் உயர்த்தி, அல்லாஹ்வைப் புகுஞ்சு து தான் விரும்பிய துஆதைவக் கேட்டுக் கொள்ள வேண்டும். 2. தூராணமாக ஸாதிலாஹு இல்லஸ்லாஹு வல்லாஹு அக்பர் லாதீலாஹு இல்லஸ்லாஹு வற்ற துஹர் ஸா ஷர்க்க ஸஹர், ஸஹரால் முல்க்கு வல்லாஹு வற்து அற்பிய வயிர்த்து வற்றாவ அலாக் குல்லி தேஷ இன் கதீ, ஸாதிலாஹு இல்லஸ்லாஹு வற்றது அன் ஜஸப வஃதா வநஸர அப்து வறுஸமல் அஹ்ஸாப வற்றதஹா

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ،  
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يَحِيِّي وَيَمْتَتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ  
قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَرُ وَعْدَهُ وَنَصَرُ عَبْدِهِ  
وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ.

என முன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் துஆதைச் செய்ய வேண்டும்.

பின்னர் அதுலிருந்து இறங்கி மர்வாவின் பக்கம் செல்ல வேண்டும். பச்சைசத் தூணை அடைந் தூல் அடுத்த பச்சைசத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத்தாகும். இப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். (விரைந்து செல்வது

ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கல்ல) மர்வாவை அடைந்துவிட்டால் அதில் ஏரி கிப்லாவை முன் ணோக்கி, கைகளை உயர்த்தி, ஸஃபாவில் கூறியது போலக் கூறிக் கொள்ள வேண்டும். இப்படி ஒருவர் செய்து விட்டால் அவர் சமீக்குரிய ஏழு தடவைகளில் ஒன்றை முடித்துவிட்டார். துஆவிற்குப் பின்னர் மர் வாவிலிருந்து ஸஃபாவை ஞாக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழு தடவை செய்து கொள்ள வேண்டும். ஸமீயின் இடையில் துஆவை அதிகப்படுத்திக் கொள்வது ஈன்னத்தாகும்.

ஸமீ செய்த பிறகு தலை முடியை முழுவதும் மழித் துக்கொள்ள வேண்டும். அல்லது முழுவதும் குறைத் துக்கொள்ள வேண்டும். என்றாலும் மழிப்பதே சிறந்தது ஆனால் பெண்கள் தம் அனைத்து முடிகளிலிருந்தும் விரல் நூனி அளவிற்கு (சுமார் 3 செ.மீ.)வெட்டிக் கொள்ள வேண்டும். இதன் பிறகு உம்ராவிலிருந்து விடுபட வேண்டும். இதுவே உம்ரா செய்யும் முறை.

### உம்ராவின் கடமைகள்:

1 - இவற்றாம், 2 - தவாஃப், 3 - ஸமீ.

இவற்றில் எதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அதை நிறைவு செய்யாது வரை அவரது உம்ரா

பூர்த்தியாகாது

**உம்ராவின் வாழிபுகள்:** (முக்கியானவைகள்)

1 - எல்லையில் இஹ்ராம் செய்தல், 2 - தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்.

இவற்றில் ஏதேனும் ஒன்றை கூவர் விட்டுவிட்டால் அவர் குப்பானி கொடுக்க வேண்டும்.